

7	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)					21388.99
8	Earnings per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) 1. Basic / Diluted	(2.03)	(3.00)	6.30	(2.36)	6.63

Notes:-

- The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 30.01.2020.
- In terms of sec.133 of the Companies Act, 2013, the company has adopted Indian Accounting Standards (Ind AS) w.e.f., 1st April 2017 and these financial results have been prepared in accordance with the above said Ind AS.
- These Financial Results are published pursuant to Regulation 47 (1) (b) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.
- The above is an extract of detailed format of Unaudited Financial Results for the Quarterly and Nine-month period ending 31.12.2019 filed with the stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Quarterly and Nine-month period Financial Results are available on the websites of BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and at www.nseindia.com and company's website at www.kakatiyacements.com.

Place: Hyderabad
Date: 30.01.2020

FOR KAKATIYA CEMENT SUGAR & INDUSTRIES LIMITED
Sd/- P. VEERAAH
CHAIRMAN AND MANAGING DIRECTOR

Obligations and Disclosure Requirements) Regulations, 2015, NOTICE is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Tuesday, the 11.02.2020 inter-alia, to consider and approve the Un-audited Financial Results for the third quarter ended 31.12.2019.

The outcome of the above meeting will be made available on the web-site of the Company at www.bemindia.in as also on the web-site of National Stock Exchange of India Limited at www.nseindia.com and BSE Limited at www.bseindia.com.

For BEML LIMITED
Sd/-
S.V. Ravisekhar Rao
Company Secretary & Compliance Officer

Bengaluru
31.01.2020

Company for the quarter/nine months ended on December, 2019.
The said intimation is also available on the Company's Website at www.cmmh.in and may also be available on the website of the Bombay Stock Exchange at www.bseindia.com.

for Chennai Meenakshi Multispecialty Hospital Ltd.,
Chennai - 600 004
Date: 31st January, 2020
R. Deenadayalu
Company Secretary & Compliance Officer
Membership No. P3850; Mobile No. 9283112100

DEE KARTAVYA FINANCE LTD.
Reg. office: A-165/D1, Block - A, Sanjay Colony, Shanti Miras, Near Alu More, New Delhi - 110074
Email id: deekartavya@gmail.com,
Website: www.deekartavya.in,
Phone: 7449886236
CIN: L67190DL1990PLC039463

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, the 14th day of February, 2020 at the Registered Office of the Company to take on record the Un-Audited quarterly financial result of the Company for the quarter and nine month ended 31st December, 2019.

The information contained in the notice is also available at the company's website www.deekartavya.in and website of the stock exchange at www.bseindia.com.

For M/s. Dee Kartavya Finance Limited
Sd/-
Navratan Kalvani
Director
Place: New Delhi
Date: 31.01.2020
DIN: 06661232

ICICI Prudential Asset Management Company Limited
Corporate Identity Number: U99999DL1993PLC054135

Registered Office: 12th Floor, Narain Manzil, 23, Barakhamba Road, New Delhi - 110 001.
Corporate Office: One BKC, 13th Floor, Bandra Kurla Complex, Mumbai - 400 051.
Tel.: +91 22 2652 5000, Fax: +91 22 2652 8100, Website: www.iciciprnf.com,
Email id: enquiry@iciciprnf.com

Central Service Office: 2nd Floor, Block B-2, Nirilon Knowledge Park, Western Express Highway, Goregaon (E), Mumbai - 400 063. Tel.: 022 2685 2000 Fax: 022 26868313

Notice to the Investors/Unit holders of ICICI Prudential Equity - Arbitrage Fund (the Scheme)

Notice is hereby given that ICICI Prudential Trust Limited, Trustee to ICICI Prudential Mutual Fund has approved declaration of the following dividend under the dividend option of the Scheme, subject to availability of distributable surplus on the record date i.e on February 6, 2020*:

Name of the Scheme/Plan	Dividend (₹ per unit) (Face value of ₹ 10/- each)*#	NAV as on January 30, 2020 (₹ per unit)
ICICI Prudential Equity - Arbitrage Fund		
Direct Plan - Dividend	0.02	14.7988

\$ The dividend payout will be subject to the availability of distributable surplus and may be lower depending upon the extent of distributable surplus available on the record date under the dividend option of the Scheme.

Subject to deduction of applicable statutory levy.

* or the immediately following Business Day, if that day is a Non - Business Day.

Dividend will be paid to all the unit holders/beneficial owners whose names appear in the register of unit holders/Statement of beneficial owners maintained by the Depositories, as applicable under the dividend option of the Scheme, at the close of business hours on the record date.

It should be noted that pursuant to payment of dividend, the NAV of the dividend option of the Scheme would fall to the extent of dividend payout and statutory levy (if applicable).

For ICICI Prudential Asset Management Company Limited
Place: Mumbai
Date: January 31, 2020
Sd/-
Authorised Signatory
No. 001/02/2020

To know more, call 1800 222 999/1800 200 6666 or visit www.iciciprnf.com

As part of the Go Green Initiative, investors are encouraged to register/update their e-mail id and mobile number to support paper-less communications.

To increase awareness about Mutual Funds, we regularly conduct Investor Awareness Programs across the country. To know more about it, please visit <https://www.iciciprnf.com> or visit AMFI's website <https://www.amfiindia.com>

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

MUTUALFUNDS
Sahi Hai

uti
UTI Mutual Fund

Haq, ek behtar zindagi ka.

NOTICE - DIVIDEND DECLARATION

UTI MNC Fund

Name of the Plan	Quantum of Dividend (Gross Distributable Amt.)*		Record Date	Face Value (per unit)	NAV as on 30-01-20 (per unit)
	%	₹ per unit			
UTI MNC Fund - Dividend Option - Regular Plan	35.00	3.500	Thursday February 06, 2020	₹10.00	106.5713
UTI MNC Fund - Dividend Option - Direct Plan					113.5669

UTI Arbitrage Fund (Formerly known as UTI Spread Fund)

Name of the Plan	Quantum of Dividend (Gross Distributable Amt.)*		Record Date	Face Value (per unit)	NAV as on 30-01-20 (per unit)
	%	₹ per unit			
UTI Arbitrage Fund - Dividend Option - Regular Plan	0.80	0.080	Thursday February 06, 2020	₹10.00	16.0690
UTI Arbitrage Fund - Dividend Option - Direct Plan					17.1377

*Distribution of above dividend are subject to the availability of distributable surplus as on record date. Dividend payment to the investor will be lower to the extent of Dividend Distribution Tax.

Pursuant to payment of dividend, the NAV of the dividend options of the schemes would fall to the extent of payout and statutory levy (if applicable).

Such of the unitholders under the dividend options whose names appear in the register of unitholders as at the close of business hours on the record date fixed for each dividend distribution shall be entitled to receive the dividend so distributed.

Mumbai
January 31, 2020
Toll Free No.: 1800 266 1230
Website: www.utimf.com

The time to invest now is through - UTI SIP

REGISTERED OFFICE: UTI Tower, 'Gn' Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai - 400051.
Phone: 022 - 66786666. UTI Asset Management Company Ltd. (Investment Manager for UTI Mutual Fund)
E-mail: invest@uti.co.in, (CIN-U65991MH2002PLC137867).

For more information, please contact the nearest UTI Financial Centre or your AMFI/NISM certified UTI Mutual Fund Independent Financial Advisor, for a copy of Statement of Additional Information, Scheme Information Document and Key Information Memorandum cum Application Form.

UTI-SIP is only an investment approach applied to various equity, debt and balanced schemes of UTI Mutual Fund (UTI MF) and is not the name of a scheme / plan of UTI MF.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

WALCHANDNAGAR INDUSTRIES LTD.
Regd. Off.: 3 Walchand Terraces, Tardeo Road, Mumbai - 400034
CIN: L74699MH1998PLC000291
Tel.: (022) 23612195, Fax: (022) 23634527,
E-mail: investors@walchand.com, Website: www.walchand.com

NOTICE
Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, February 07, 2020, to consider, approve and take on record, amongst other business, the Un-audited (Reviewed) Financial Results and Segment-wise Financial Report of the Company for the Quarter ended December 31, 2019.

The information is also available on the website of the Company at www.walchand.com and on the website of the Stock Exchanges where the shares of the Company are listed at BSE website at www.bseindia.com and at NSE website at www.nseindia.com.

For Walchandnagar Industries Ltd.
Sd/-
G. S. Agrawal
Vice President (Legal & Taxation) & Company Secretary
Place: Mumbai
Date: January 31, 2020

NITU TRADING COMPANY LIMITED
46, Bangur Avenue, B.L.C. Ground Floor, Kolkata - 700055, West Bengal
Email id: nitutrading83@gmail.com;
Website: www.nitutrading.com
CIN: L51109WB1983PLC035728,
Ph. No.: 9883912346

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, the 14th day of February, 2020 at the Registered Office of the Company at 46, Bangur Avenue, B.L.C. Ground Floor, Kolkata - 700055, West Bengal, to take on record the un-audited quarterly financial result of the Company for the quarter and nine month ended 31st December, 2019 and any other matter with the permission of the chair.

The information contained in the notice is also available at the company's website www.nitutrading.com and website of the stock exchange at www.cse-india.com & www.nse.in

For Nitu Trading Limited
Sd/-
Parminder Singh
Managing Director
Place: Kolkata
Date: 31.01.2020
DIN: 07945319

PUDUMJEE PAPER PRODUCTS LTD.
Office: Thergaon, Pune - 411 033. Tel. No.: 020-40773333, E-Mail: sk@pudumjee.com,
Website: www.pudumjee.com, CIN: L21098PN2015PLC153717

STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2019

↑ 11% EBITDA ↑ 39% PBT ↑ 53%

(₹ in Lakhs, unless otherwise stated)

Particulars	Quarter ended			Nine Months ended		Year ended
	31-Dec-19	30-Sep-19	31-Dec-18	31-Dec-19	31-Dec-18	31-Mar-19
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
Operations	15,321.11	15,872.45	14,046.06	47,120.99	43,787.20	58,952.13
for the period (before tax and exceptional items)	1,510.77	1,144.41	697.29	3,525.43	2,298.92	2,562.07
Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)	1,510.77	1,144.41	697.29	3,525.43	2,298.92	2,562.07
Net Profit / (Loss) for the period after tax (after exceptional items)	990.64	764.28	491.18	2,331.04	1,546.60	1,674.24
Total comprehensive income for the period (comprising profit/ (loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	999.71	773.35	500.29	2,358.25	1,573.93	1,711.79
Capital	949.50	949.50	949.50	949.50	949.50	949.50
Revaluation						24,859.39
Share:	1.04	0.80	0.52	2.46	1.63	1.76

Financial results were reviewed and recommended by the Audit Committee and taken on record by the Board of Directors in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable.

View under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 has been carried out by the Statutory Auditors.

Previous period have been recast and regrouped wherever necessary to conform to current period's classification.

Extract of the detailed format of Financial results for the Quarter and nine months ended 31st December, 2019 as per Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of these financial results are available on the Stock Exchange website (www.bseindia.com) and the Company's web site (www.pudumjee.com).

For and on behalf of The Board of Directors,
Arunkumar M. Jatia

IP Rings Ltd. (A member of the Amalgamations Group)
Regd. Office: D-11/12, Industrial Estate, Maraimalai Nagar - 603 209.
Phone: 044 - 27452851. Regd. Mail id: investor@iprings.com Website: www.iprings.com
CIN: L28920TN1991PLC020232

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2019

(₹ in lakhs)

Sl. No.	Particulars	Quarter Ended		Nine Months Ended		Year Ended	
		31.12.2019	30.09.2019	31.12.2018	31.12.2019	31.12.2018	31.03.2019
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	4,684.47	5,169.52	5,294.54	15,325.79	15,738.56	21,308.60
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	5.99	10.49	274.88	287.56	845.15	1,103.28
3	Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)	5.99	10.49	274.88	287.56	845.15	1,103.28
4	Net Profit / (Loss) for the period after tax (after exceptional items)	3.90	15.97	216.33	219.24	622.19	794.69
5	Total comprehensive income for the period (comprising profit/ (loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	(0.74)	10.22	216.05	203.47	616.53	787.16
6	Paid up Equity Share Capital	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59
7	Other Equity						8,894.80
8	Earnings Per Share of Rs.10/- each (for continuing and discontinued operations) -						
a)	Basic	0.03	0.13	1.71	1.73	4.91	6.27
b)	Diluted	0.03	0.13	1.71	1.73	4.91	6.27

Notes:

- The above un-audited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meeting held on January 31, 2020. The information for the year ended March 31, 2019 presented above is extracted from the audited financial statements. These financial statements are prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) as prescribed under section 133 of the Companies Act, 2013.
- The business activities reflected in the above financial results comprise of manufacturing and sale of automotive components. Accordingly, there is no other reportable segment as per Ind AS 108 (Operating Segments).
- The Ministry of Corporate Affairs (MCA) on 30th March 2019, notified Ind AS 116 "Leases" as a part of Companies (Indian Accounting Standards) Amendment Rules, 2019. The new standard is effective for accounting periods beginning on or after April 01, 2019. The Company has applied modified retrospective approach in adopting the new Standard. The adoption of the new Standard resulted in recognition of Right-of-Use asset (ROU) of Rs.44.93 lakhs, a lease liability of Rs.44.36 lakhs, reduction of processing fee of Rs.0.57 lakhs and an adjustment to the opening balance of retained earnings/other equity of Rs. Nil as of April 1, 2019. The effect of applying the new Standard on the Results is an additional charge as Finance cost and Depreciation as against a charge towards lease rentals under the Old Standard as detailed below:

Sl. No.	Particulars	Quarter Ended		Nine Months Ended
		31.12.2019	30.09.2019	31.12.2019
(i)	Charge as Finance Cost	1.18	1.28	3.37
(ii)	Charge as Depreciation	3.74	3.74	10.82
(iii)	Lease Rentals as per the old standard	4.42	4.42	12.82

4. The previous period figures have been regrouped/reclassified wherever necessary to conform to current period classification.

Place: Chennai
A. Venkataramani

MROTEK
Integrating Next Generation Networks

MRO-TEK REALTY LIMITED
(formerly known as MRO-TEK Limited)
CIN: L28112KA1984PLC005873
Regd. Office: No. 6, New BEL Road, Chikkamaranahalli, Bengaluru - 560 054
Website: www.mro-tek.com
Email id: cs@mro-tek.com; Ph: 080-42499000

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 47 read with Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that the 4th Meeting for the financial year 2019-20 of the Board of Directors of the Company is scheduled to be held on Wednesday, 12th February, 2020, inter-alia to consider and approve, the Un-audited financial results for the 3rd quarter ended 31st December, 2019.

The said information is also available on the Company's website at www.mro-tek.com and on the website of the Stock Exchanges i.e., BSE Limited and National Stock Exchange of India Limited.

For MRO-TEK REALTY LIMITED
Barun Pandey
Company Secretary and Compliance Officer
Place: Bengaluru
Date: 31.01.2020

EASTCOAST STEEL LIMITED
CIN: L27109PY1982PLC000199
Regd. Office: Cuddalore Road, Pillaiyarkuppam Post, Bahour Commune, Pondicherry - 607 402.
Tel: 0413-2611117 | Fax: 0413-2611211
Email: esl@eastcoaststeel.com

NOTICE
NOTICE is hereby given pursuant to Regulations 29 and 47 of the SEBI (LODR) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, February 07, 2020 at 3.00 P.M. in the corporate office of the Company at 163-164, Mittal Tower, 'A' Wing, 16th Floor, Nariman Point, Mumbai-400021 inter-alia, to consider and approve the Unaudited Financial Results along with other reports for the quarter ended December 31, 2019. We hereby inform that the trading restriction period has commenced from the end of quarter December 31, 2019 till 48 hours after the declaration of the financial results of the Company for all the Designated Persons.

The information contained in this notice is available on the Company's website www.eastcoaststeel.com as also on the website of the Stock exchanges viz. BSE Limited - www.bseindia.com.

For EASTCOAST STEEL LIMITED
Sd/-
P. S. Parikh
Director

